

வரிச் செலவினங்கள் பற்றிய கூற்று 2023/24

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், கௌரவ நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டது.

தற்போதுள்ள வரி செலவினங்களின் மொத்த ஆகுசெலவு மற்றும் புதிய வரி செலவினங்களின் வெளிப்படுத்துகை உள்ளடங்கலாக வரிச் செலவினங்கள் பற்றிய கூற்று வருடாந்த வரவு செலவுத் திட்டத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வரிச் செலவினங்கள்
பற்றிய கூற்று
2023/2024

06

6.1 அறிமுகம்

இந்த வரிச் செலவினங்கள் (வரி வருமான இழப்பு) பற்றிய அறிக்கை வரி செலவினங்களிலிருந்து இழந்த வருமான மதிப்பீடுகளை அறிக்கையிடுகின்றதுடன் வெளிப்படைத்தன்மையினையும் மற்றும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகம் உள்ளிட்ட சமூகத்தின் மீதான அரசாங்கக் கொள்கைகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தளத்தையும் வழங்குகின்றது. இந்த அறிக்கை, வரி செலவினங்களின் அரசிறைச் செலவு மற்றும் அனுமானங்கள் மற்றும் இந்த மதிப்பீடுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முறைமை ஆகியவற்றில் அரசாங்கத்தின் சமீபத்திய மதிப்பீடுகளை முன்வைக்கிறது. 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கையாகும். மேலும் ஒரு விரிவான வரிச் செலவினங்கள் பற்றிய அறிக்கை 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அறிக்கையைத் தயாரிக்கும் போது கருத்திற்கொள்ளப்பட்ட வரி செலவின உருப்படிகள் மற்றும் வரி வகைகள் பின்வருமாறு;

வரி முறைமை, முதன்மையாக அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக போதுமான வருவாயைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி விலக்குகள், குறைப்புக்கள், ஒத்திவைப்புகள், சலுகைக் கொடுப்பனவுகள் மற்றும் வரி பொறுப்புக்கள் மற்றும் சலுகை வரி வீதங்கள் ஆகியவற்றின் மூலம், சமூக மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. வரி செலவினங்கள் என்பது விலக்குகள், சலுகைக் கொடுப்பனவுகள், வரவுகள், விகித நிவாரணங்கள் மற்றும் வரி தொடர்பான வரி ஒத்திவைப்புகளின் விளைவாக இழக்கப்பட்ட மொத்த வருமானத்தின் மதிப்பிடப்பட்ட பெறுமதியாகும்.

அட்டவணை 6.1: வரிச் செலவின வகைப்பாடு

வரிச் செலவின விடயம்	வரி வகை வாரியாக வரிச் செலவினம்			
	தனிநபர் வருமான வரி	நிறுவன வருமான வரி	நுகர்வு வரிகள் (பெறுமதிசேர் வரி)	சங்கம்
முன்னுரிமை வரி விகிதங்கள்	✓	✓	✓	
வரி விடுமுறைகள்		✓		
சிறப்பு வலயங்கள்		✓	✓	✓
மூலதன மீட்டி ஊக்கத்தொகைகள்		✓		
விலக்குகள்	✓	✓		✓
முதலீட்டு மானியங்கள்		✓		
வரி ஒத்திவைப்புக்கள்		✓	✓	✓
பிரித்தெடுக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான அரசிறை நன்மை		✓	✓	✓

அட்டவணை 6.2 : வரி வகை ரீதியாக வரிச் செலவினம்

வரிச் செலவின விடயம்	அறிக்கையிடும் காலம்	வரிச் செலவினம் (ரூபா மில்)
தனிநபர் வருமான வரி	2023/24	12,248
நிறுவன வருமான வரி	2023/24	243,224
நுகர்வு வரிகள் (பெறுமதிசேர் வரி)	2024	333,104
சங்க இறக்குமதித் தீர்வை	2024	375,116
மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி	2024	1,928

6.2 வரி செலவினமாக கருதப்பட வேண்டியவைகளுக்கான அளவுகோலை நிர்ணயித்தல்

வரி செலவின அறிக்கைகளில் அளவுகோலை நிர்ணயித்தல் என்பது ஒரு நெறிமுறை வரி முறையை வரையறுப்பதை உள்ளடக்கியதுடன் அதற்கு எதிராக விலக்குகள், குறைப்புக்கள், வரவுகள், ஒத்திவைப்புகள் மற்றும் முன்னுரிமை விகிதங்கள் போன்ற விலகல்கள் வரி செலவுகளாக அடையாளம் காணப்படுகின்றன. கட்டமைப்பு வரி விதிப்புகள் மற்றும் கொள்கை

தூண்டப்பட்ட சலுகைகளுக்கு இடையில் வேறுபடுத்துவதற்கான ஒரு குறிப்பாக இந்த அளவுகோல் செயல்படுகிறது.

நன்கு வரையறுக்கப்பட்ட அளவுகோலில் பொதுவாக அடங்குபவை

1. **வரி அடிப்படை** - நிலையான வரிக் கொள்கைகளின்படி விரிவான வருமானம், நுகர்வு அல்லது பிற வரி அடிப்படைகள்.

2. **வரி விகிதங்கள்** - நிலையான நியதி விகிதங்கள் முன்னுரிமை பரிசீலனைகள் இல்லாமல் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்படுகின்றன.
3. **கட்டமைப்பு கூறுகள்** - வரி நிர்வாகத்திற்கு தேவையான முக்கிய அம்சங்கள், அதாவது இழப்புக்களை முன்கொண்டு செல்லும் ஏற்பாடுகள் அல்லது பணவீக்க சரிசெய்தல்.

எனவே, வரி செலவினங்கள் இந்த அளவுகோலில் இருந்து விலகிச் செல்லும் விதிகளை உள்ளடக்குகின்றன, அவை:

- விலக்குகளிப்புக்கள் (உ+ம்: வரி இல்லாத வரம்புகள் அல்லது துறை சார்ந்த விலக்குகள்)
- முன்னுரிமை வரி விகிதங்கள் (உ+ம்: குறிப்பிட்ட தொழில்துறைகள் அல்லது வருமான ஆதாரங்களுக்கான குறைந்த விகிதங்கள்)
- கழிவுகள் மற்றும் சலுகைக் கொடுப்பனவுகள் (உ+ம்: முதலீட்டு சலுகைக் கொடுப்பனவுகள், துரிதப்படுத்தப்பட்ட தேய்மானம்)
- வரிச் சலுகைகள் (உ+ம்: ஆராய்ச்சி & மேம்பாட்டுவரிசலுகைகள், வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகைகள்)
- ஒத்திவைப்புகள் (உ+ம்: மூலதன ஆதாயங்கள் மீதான வரி ஒத்திவைப்புகள்)

வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் வரிச் சலுகைகள் (உ+ம்: சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அல்லது இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தங்கள் கீழ் செயல்படும் வணிகங்களுக்கான முன்னுரிமை வரிப் பரிசீலனை வரி செலவினங்களாக கருதப்படாது, ஏனெனில் இந்த விதிகள் கொள்கை உந்துதல் கொண்டவை, எனவே, நிலையான அமைப்பின் ஒரு பகுதியாக கருதப்படலாம்.

அதேபோன்று, இலங்கை முன்னேற்றகரமான வருமான வரி முறைமையினைக் கொண்டிருப்பதனால், உரிமையை உறுதிப்படுத்துவதற்காக வரி விதிக்கப்படாத வருமானத்தின் ஒரு பகுதியான வரியற்ற வரம்பானது, அளவுகோலின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன் வரிச் செலவாகக் கருதப்படமாட்டாது. மேலும், வரி இல்லாத வரம்பு விருப்புரிமை சலுகையாக இல்லாமல் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மீதான வரிச்சுமையை குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, வரி இல்லாத வரம்பு நிலையான அமைப்பின் ஒரு பகுதியாக கருதப்படலாம்.

6.3 வரிச் செலவு கணிப்பீட்டிற்கான அடிப்படை

இந்த வரி செலவின அறிக்கை பின்வரும் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது;

- a) இழக்கப்பட்ட வருமானத்தை மதிப்பிடுவதற்கு மூன்று முக்கிய அணுகுமுறைகள் உள்ளன

- (i) வரி நன்மைகள் வழங்கப்பட்டதன் காரணமான வரி வருமான இழப்பு
- (ii) வரி நன்மைகள் வழங்கப்பட்டதன் காரணமான கிடைக்கப்பெற்ற வருமானம்
- (iii) செலவு சமம் - செலுத்துவோருக்கும் அதேயளவு நிதி நன்மைகளை செலவினங்கள் இல்லாமல் வழங்க தேவைப்படும் நேரடி அரசாங்க நிதியிடல்.

இந்த மதிப்பீடு “வருமான இழப்பு” முறையைப் பயன்படுத்துகிறது, இது அரசாங்கத்தால் ஏற்படும் வருமான இழப்பின் முன்னைய கணக்கீடு ஆகும். வரி செலவினங்களை திரும்பப் பெறுவதற்கு பதிலளிக்கும் விதமாக வரி செலுத்துவோரின் நடத்தை மாறாமல் இருக்கும் என்று அது கருதுகிறது.

- b) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) கணிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்ட வரி விபரத்திரட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை.
- c) மதிப்பீட்டுசிக்கல்கள், நடைமுறை பிழைகள், பரிமாற்ற விலை மற்றும் இணக்கமின்மை காரணமாக வருமானத்தின் அடிப்படைத் தேய்வு கருதப்படவில்லை.
- d) அரசு வழங்கும் இலவச சேவைகளுக்கான வரிச் செலவு கருத்தில் கொள்ளப்படவில்லை.
- e) தனிநபர் வருமான வரி, நிறுவன வருமான வரி மீதான வரிகளின் வரிச்செலவுக் கணிப்பீடுகள் 2023/24 உண்மையான தரவு மற்றும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.
- f) பெறுமதி சேர் வரி மற்றும் இறக்குமதி வரிச் செலவு கணிப்பீடுகள் 2024 உண்மையான தரவை அடிப்படையாகக் கொண்டவை.
- g) மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி 2024 டிசம்பர் இறுதி நிலவரப்படி உண்மையான தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது
- h) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் அட்டவணைகளிலிருந்து ஏதேனும் விலகல்கள் வரிக் செலவினமாகக் கருதப்படும்;

- 1வது அட்டவணை = வரி விகிதங்கள்
- 2வது அட்டவணை = முதலீட்டு ஊக்கத்தொகை
- 3வது அட்டவணை = விலக்களிக்கப்பட்ட தொகைகள்
- 4வது அட்டவணை = மூலதன கொடுப்பனவுகள், சமநிலை கொடுப்பனவுகள் மற்றும் மதிப்பிடக்கூடிய கட்டணங்கள்
- 5வது அட்டவணை = தகுதிவாய்ந்த கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள்
- 6வது அட்டவணை = தற்காலிக சலுகைகள்

- i) இறக்குமதியின் போது வரி செலவினங்களைக் கணக்கிடும் போது முதலீட்டு சபையின் பொறுப்பேற்புகளுக்கு

வழங்கப்படும் வரிச் சலுகைகள் கவனத்திற் கொள்ளப்பட்டன.

- j) வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டசொகுசு வரிச் சலுகை (புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் திட்டம்) வரிச்செலவினங்களை கணக்கிடும் போது கவனத்தில் கொள்ளப்பட்டன

6.4 வரி செலவின மதிப்பீடுகள்

தனிநபர் வருமான வரி (PIT)

2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தனிப்பட்ட நிவாரணம் ஆண்டொன்றுக்கு ரூபா 3.0 மில்லியனிலிருந்து ரூபா 1.2 மில்லியனாக குறைக்கப்பட்டதுடன், ஆண்டொன்றுக்கு ரூபா 1.2 மில்லியன் செலவு நிவாரணம் நீக்கப்பட்டது. தனிநபர் வருமான வரி ரூபா 500,000 பெறுமதியான 6 அடுக்குகளின் கீழ் 6 வீதம், 12 வீதம், 18 வீதம், 24 வீதம், 30 வீதம் மற்றும் 36 வீதங்களில் அறவிடப்பட்டது.

தனிநபர் வரி இல்லாத வரம்பைக் குறைத்து, நீக்கப்பட்ட செலவின நிவாரணம், விலக்குகளை நீக்கி, வரி அடுக்கைக் குறைத்த வரிக் கொள்கை திருத்தங்களுடன், 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து தனிநபர் வரி செலவினத் தொகை கணிசமாகக் குறைக்கப்படும்.

பின்வரும் தனிநபர் வருமான வரி வீத அமைப்பு ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது;

அட்டவணை 6.3: முன்மொழியப்பட்ட தனிநபர் வருமான வரி அட்டவணை

வரி வீத விளிம்பு (%)	வரி அடுக்கு (ரூபா)
0	1.8 மில்லியன் வரை
6	1.8 - 2.8 மில்லியன்
12	-
18	2.8 - 3.3 மில்லியன்
24	3.3 - 3.8 மில்லியன்
30	3.8 - 4.3 மில்லியன்
36	4.3 மில்லியனுக்கு மேல்

2023/24 ஆண்டுகளுக்கான தனிநபர் வருமான வரிச் செலவுகள் அட்டவணை 02 இல் வழங்கப்பட்டுள்ளன.

அட்டவணை 6.4 : தனிநபர் வருமான வரிச் செலவினம்

செலவின வகை	வரிச் செலவினம் (ரூபா மில்.)
	2023/24
நிவாரண மற்றும் தகுதிவாய்ந்த கொடுப்பனவுகள்	938
விலக்களிக்கப்பட்டவை	11,310
மொத்தம்	12,248

மூலம் :உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

நிறுவன வருமான வரி (CIT)

நிறுவன வருமான வரி வீதத்தை 24 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரித்தல் மற்றும் துறை சார்ந்த சலுகை வீதங்களை நீக்குதல் 2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேற்படி திருத்தங்களின் தாக்கம் 2022/23 ஆம் ஆண்டிற்கான வரி செலவின அறிக்கையில் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை, ஏனெனில் திருத்தங்கள் கூறப்பட்ட மதிப்பீட்டு ஆண்டில் இரண்டு காலாண்டுகளுக்கு மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளன. எவ்வாறாயினும், CIT மாற்றங்களின் முழு தாக்கமும் 2023/24 க்கான CIT வரிச் செலவில் பிரதிபலிக்கிறது.

அட்டவணை 6.5 : 2023/24 ஆம் ஆண்டிற்கான நிறுவன வருமான வரிச் செலவினம்

துறை	செலவின வகை	வரிச் செலவினம் (ரூபா மில்)
முதலீட்டுச் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள்	சலுகை விகிதம்	-
	விலக்களிக்கப்பட்டவை	123
செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தவிரந்த	சலுகை விகிதம்	41,682
	விலக்களிக்கப்பட்டவை	
முதலீட்டுச் சபை தவிரந்த	சலுகை விகிதம்	201,419

மூலம் :உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

பெறுமதி சேர் வரி (VAT)

முதலீட்டு சபையுடன் ஒப்பிடுகையில் முதலீட்டு சபையல்லாத துறைக்கான பெறுமதி சேர் வரிச் செலவுகள் செலவினங்கள் உயர்வாகக் காணப்படுகின்றன. முதலீட்டு சபையின் கம்பனிகளில், உற்பத்தித் துறை மற்றும் சேவைகள் மற்றும் பயன்பாட்டுத் துறை ஆகியவைபெறுமதிசேர்வரிணக்குவிப்புக்களின் மூலம் பெருமளவில் நன்மையடைந்துள்ளன. வங்கிகள் மற்றும் நிதித் துறை அவற்றின் மீதான நிதிச் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரிப் பொறுப்பு காரணமாக கருதிற் கொள்ளப்படவில்லை.

பெரும்பாலான பெறுமதிசேர் வரி விலக்களிப்புகள் நீக்கப்பட்டதுடன், 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூபா 80 மில்லியனிலிருந்து பெறுமதி சேர் வரி பதிவு எல்லை ரூபா 60 மில்லியனாக குறைக்கப்பட்டது.

அட்டணை 6.6: 2024 ஆம் ஆண்டிற்கான துறை ரீதியாக பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் செலவின மதிப்பீடுகள்

துறை	வரிச் செலவினம் (ரூபா மில்.)
முதலீட்டுச் சபை	1,628
விவசாயம்	
ஆடைகள்	355
உட்கட்டமைப்பு	1,085
அறிவார்ந்த சேவை	877
உற்பத்தி	17,266
சேவைகள் மற்றும் பயன்பாடு	11,048
சுற்றுலா	255
மொத்தம்	32,515
முதலீட்டுச் சபை தவிர்ந்த	300,590

மூலம் : உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

இறக்குமதிகள் மீதான வரிகள்

சுங்க இறக்குமதித் தீர்வை இறக்குமதி வரிகள் மீதான வரி செலவினங்களில் முக்கிய பங்களித்துள்ளது. தற்காலிக இறக்குமதி ஏற்றுமதி செயலாக்க (TIEP) திட்டத்தின் கீழ் வரி ஒத்திவைப்பு வரி செலவினங்களுக்காக கருத்தில் கொள்ளப்படவில்லை, ஏனெனில் வரி செலுத்தப்பட்டால், பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு திருப்பியளிக்கப்படும். குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்களுக்கு அரசு வரி செலுத்த வேண்டிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட வரி ஒத்திவைப்புகள் வரி செலவினங்களைக் கணக்கிடும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

முதலீட்டு சபையினால் வழங்கப்படும் வரி விலக்களப்புகள், வரி செலவினங்களுக்காக கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

அட்டவணை 6.7: 2024 ஆம் ஆண்டிற்கான சுங்க வரிகள் மீதான துறை ரீதியான வரிச் செலவினம்

துறை	வரிச் செலவினம் (ரூபா மில்.)
முதலீட்டுச் சபை	92,725
முதலீட்டுச் சபை தவிர்ந்த	282,391
மொத்தம்	375,116

மூலம் : இலங்கைச் சுங்கம்

மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி

மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி என்பது 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 19 ஆம் பிரிவின் கீழ் உயர் பெறுமதி கொண்ட வாகனங்கள் மீது விதிக்கப்படும் ஒரு சிறப்பு விதிப்பாகும், இது பிரதானமாக ஆடம்பர நுகர்வை ஒழுங்குபடுத்துதல், அரசாங்க வருமானத்தை உருவாக்குதல் மற்றும் வரிவிதிப்பில் சமூக சமத்துவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக விதிக்கப்படுகிறது. இந்த வரி பொதுவாக CIF

(செலவு, காப்பீடு மற்றும் சரக்குக் கட்டணம்) மதிப்பு அல்லது முன் தொழிற்சாலை விலையின் அடிப்படையில் உள்நாட்டில் பொருத்தீடு செய்யப்படும் வாகனங்களுக்கும் குறிப்பிட்ட வரம்பை மீறிய வாகனங்களுக்கும் பொருந்தும்.

மின்சார வாகனங்களுக்கான சொகுசு வரி வரம்பு ரூபா 6 மில்லியன் ஆகும், இந்த வரம்பை மீறும் எந்தவொரு தொகையும் 60% வரி விகிதத்திற்கு உட்பட்டது. எவ்வாறாயினும், வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதியான நபர்களுக்கு அதிகபட்சமாக 3.6 மில்லியன் ரூபா சலுகையை பெற அனுமதிப்பதன் மூலம் இந்த வரம்பு நிலையை 12 மில்லியன் ரூபாவாக திருத்தப்பட்டது.

அட்டவணை 6.8 : 2024.12.31 அன்றுள்ளவாறு மோட்டார் வாகன விலக்குகள் மீதான சொகுசு வரியின் சுருக்கம்


ஆண்டு	பயனாளிகளின் எண்ணிக்கை	விலக்களிப்பு (ரூபா மில்.)
2023	162	491
2024	721	1,928

மூலம் : இலங்கைச் சுங்கம்

6.5 முடிவு

பெறுமதிசேர் வரிக்கு அடுத்த படியாக சுங்க இறக்குமதித் தீர்வையின் ஊடாக அதிகளவு வரிச் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது,

வரைபு 6.1: 2023/24 ஆம் ஆண்டிற்கான வரிச் செலவினச் சுருக்கம் (ரூ. மில்லியன்)*



* வெவ்வேறு வரி விதிக்கக்கூடிய காலங்களுக்கு கணக்கிடப்படும் பல்வேறு வகையான வரி செலவினங்களை ஒருங்கிணைக்க முடியாது.

எவ்வாறாயினும், 2024 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து பெறுமதி சேர் வரி விலக்களப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்குவது உட்பட அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரிக் கொள்கை சீர்திருத்தங்களுடன், 2023/24 ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் மதிப்பிடப்பட்ட வரிக் செலவு கணிசமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டவணை 6.9 : தனிநபர் வருமான வரிச் செலவு - 2023/24

விலக்களிப்பு	மொத்த நிவாரணத் தொகை (ரூபா மில்)	விலக்களிப்பு அல்லது நிவாரணத்தைச் உள்ளடக்கிய பின்னரான வரி (ரூபா மில்)	உண்மையான (ரூபா.மில்)	வரிச் செலவினம் (ரூபா.மில்)
வாடகை வருமானத்திற்கான நிவாரணம்	7,253			
செலவினத்திற்கான நிவாரணம் *	2,270			
தகுதிபெறும் கட்டணம்	938			
விலக்களிப்பு - வேலைவாய்ப்பு		157,367	148,256	9,111
- வியாபாரம்	11,310			
- முதலீடு				

* செலவினங்களுக்கான நிவாரணத்தில் சூரிய மின் கலம் மட்டும் அடங்கும்

மூலம் :உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

அட்டவணை 6.10 : நிறுவன வருமான வரிச் செலவு - 2023/24

விபரம்	வரி அடிப்படை (ரூபா)	வரி வீதம் (%)	வரி (ரூபா)	வரி அடிப்படை (ரூபா)	நிலையான மதிப்பீடு	வரி (ரூபா)	வரிச் செலவு (ரூபா))
	1,217.88	1	12	1,218	30	365	353
	216.40	2	4	216	30	65	61
	21.25	6	1	21	30	6	5
	1.34	7.5	0	1	30	0.403	0
சலுகை விகிதத்தின் கீழ் வரி விதிக்கக்கூடிய வருமான வரி	0.02	8	0	0	30	0.005	0
	114.19	10	11	114	30	34	23
	406,261.98	14	56,877	406,262	30	121,879	65,002
	43,212.96	15	6,482	43,213	30	12,964	6,482
	8,143.28	20	1,629	8,143	30	2,443	814
	1.75	24	0	2	30	1	0
மொத்தம்	459,191		65,017	459,191		137,757	72,740
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையின் கீழ் விலக்களிக்கப்பட்ட தொகைகள்	413,589			413,589	30%	124,076.84	124,077
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டத்தின் விதிகளின் கீழ் விலக்குகள்	15,341			15,341	30%	4,602.31	4,602
மொத்தம்	428,931	-	-	428,931	1	128,679	128,679
மொத்த தொகை	888,122			888,122		266,436	201,419

மூலம் :உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

அட்டவணை 6.11 : முதலீட்டுச் சபை நிறுவனங்களுக்கான துறை ரீதியான பெறுமதிசேர் வரிச் செலவினம் - 2024

ரூபா.மில்

துறை	வரி அடிப்படை	வரி வீதம்	வரி வீதம்	மதிப்பிடப்பட்ட வரி	வரிச் செலவினம்
விவசாயம்	9,047	விலக்களிக்கப்பட்டவை	18%	1,628	1,628
ஆடைகள்	1,974	விலக்களிக்கப்பட்டவை	18%	355	355
உட்கட்டமைப்பு	6,029	விலக்களிக்கப்பட்டவை	18%	1,085	1,085
அறிவார்ந்த சேவைகள்	4,872	விலக்களிக்கப்பட்டவை	18%	877	877
உற்பத்தி	95,923	விலக்களிக்கப்பட்டவை	18%	17,266	17,266
வலு	–	விலக்களிக்கப்பட்டவை	18%	–	–
சேவைகள் மற்றும் பயன்பாடு	61,377	விலக்களிக்கப்பட்டவை	18%	11,048	11,048
சுற்றுலா	1,416	விலக்களிக்கப்பட்டவை	18%	255	255
மொத்த தொகை	180,637			32,515	32,515

மூலம் : உள்நாட்டு இறைவரித் திணைக்களம்